Shapoorji Pallonji Group in race for \$1.8-b theme park in the UK

The group is one of the four international bidders for the project

OUR BUREAU Mumbai, July 5

The Shapoorji Pallonji Group has bid to build one of the biggest theme parks in the UK. The deal size could be around \$1.8-2 billion, according to industry sources.

The project will be one of the largest construction projects across Europe involving 30,000 people and a multi-billion pound investment that will transform seven million square meters of land, on the banks of

Two theme parks and a resort water park will be set up over 535 acres. The bespoke entertainment district, including the provision of 3,500 hotel rooms, will be devoted to a full-suite of hospitality experiences.

When contacted, Shapoorji Pallonji Group declined to comment but an industry source confirmed that the Indian conglomerate is one of the four international bidders for the pro-

The London Resort is led by Chief Executive PY Gerbeau and



the Board is chaired by Steve Norris. The project was first mooted in 2012 but has been subject to endless delays. Now the resort is expected to be completed by 2024. It will comprise of six different land parcels, based on its partnerships with the BBC, ITV Studios and Paramount Pictures.

If Shapoorji Pallonji Group wins the bid, it will be the second Indian company to be part of a British project in recent times. Last week Sunil Mittal-backed Bharti Enterprises won a bid to acquire 45 per cent stake in OneWeb satellite,

which has proposed a megaconstellation of satellites in low-earth orbit to deliver affordable wireless Internet services globally. Bharti Enterprises will invest \$500 million in nominee in planned venture with Japan, Lanka are the ones being men-Daya Ratnayake, Chairman of the Sri Lanka Ports Authority (SLPA), told BusinessLine.

> "But, officially, we have not got anything yet (from the Indian government)." he added. SLP is the state-owned operator of commercial ports in Sri Lanka.

"To me, the indications are that India will participate in ECT through the Adani Group," said an Indian government official briefed on the development. In May 2019, the Sri Lankan

government signed a Memorandum of Cooperation (MoC) with Japan and India to develop the ECT. Under the agreement, the SLPA will retain full ownership of the ECT while the terminal will be run jointly by a company in which

- Strategic interest: It may help counter China's rising influence in the region, including investments in Sri Lankan
- Commercial interest: It gives India a toehold in Colombo port, its most preferred regional hub for transshipment of

the SLPA will hold a 51 per cent

Colombo box terminal: Adani may be India's

The terminal with a capacity of 2.5 million twenty-foot equivalent units (TEUs) is estimated to cost about \$700 million, Ratnayake said. The first phase was completed in May 2015, involving a single berth of 440 metres, alongside water depth of 18 metres, but is yet to start operations.

The Centre's move to name APSEZ as the Indian partner in the ECT comes amid the rising influence of China in the re-

cadre, the source said. Ab-

hishek was the chief of the

Forwards Market Commis-

sion between 2012 and 2015.

Madhabi Puri Buch, the cur-

rent whole-time member of

SEBI, is in the reckoning and

will be interviewed by the se-

lection committee. NS Vish-

wanathan, former Deputy

Governor of the RBI, too is

Among non-IAS officers,

gion, including investments in Sri Lankan ports, particularly in Colombo and Hambantota. Aside the strategic and geopolitical interests, the move has a big commercial angle. Colombo port is the most preferred regional hub

for transshipment of Indian

containers and mainline ship

Trimming dependence

operators.

Indian transshipment containers accounted for 45 per cent, or 2.5 million TEUs, of

Colombo's total container transshipment volume of 5.6 million TEUs in FY19.

For many years, India has been trying to cut its dependence on Colombo to send and receive container cargo and save time and costs for its exporters and importers, but without much success.

The box transshipment terminal run by DP World at Vallarpadam in Cochin Port Trust has not been able to realise its objective of reducing India's dependence on Colombo, after many years of operations. APSEZ itself is building a transshipment port at Vizhinjam, Kerala, but the project has been delayed.

SLPA's Ratnayake said the change in government in the island nation late last year will not affect the MoC signed with the Indian government.

India-Bangladesh trade resumes through Petrapole

Deadlock lifted after the West Bengal government permits vehicles to come in

ABHISHEK LAW

Kolkata, July 5 India-Bangladesh trade saw a partial resumption at Petrapole - the largest land port in Asia – on Sunday evening after the West Bengal government allowed vehicles from the neigh-

into the State. Five trucks carrying garments came in from Benapole (on the Bangladesh side), while a similar number of vehicles carrying fish from the southern States allowed Bangladesh, said sources.

bouring country to come

Trade affected

+ Solar industry

VENKATESH GANESH

Trade at this gateway had come to a standstill from July 1 onwards after a section of stakeholders in Bangladesh objected to the

pushes for higher

Customs duty

West Bengal government disallowing movement of trucks from Benapole to Petrapole. The State government had been concerned about the spread of Covid-19 into the border villages. Bangladesh on its part has claimed that Benapole was a green zone with no Covid cases there.

Following the stoppage of trade, some 700-800 odd trucks had been stuck on the Indian side, while another 500 vehicles were waiting on the Bangladesh side. A number of trucks had been diverted to the nearby land port of Gojadanga to avoid congestion

Bilateral trade

Petrapole, located 100 kms from the city, in the North



Both the sides agreed to take precautions on Covid-19

24 Paraganas district, accounts for nearly 47 per cent of the \$11 billion India-Bangladesh bilateral trade.

"Truck movements have resumed with both sides agreeing to follow certain standard operating procedures. We hope that things will normalise over the next

one to two days," Karthik Chakraborty, Secretary, Petrapole Clearing Agents' Staff Welfare Association told BusinessLine.

India is likely to field Adani

Ports and Special Economic

Zone Ltd (APSEZ) as its nom-

inee for a planned partner-

ship with Japan and Sri Lanka

to jointly run the East Con-

tainer Terminal (ECT) at

Colombo port, according to

multiple sources, including a

This would be the fourth

such terminal at the port, a

transshipment hub through

which India routes a fourth of

its container cargo every year.

Indian government and em-

bassy officials, when we talk

of who is coming (as the In-

dian partner), how they are

coming and the people who

have shown interest in the

project, what I can remember

is only the Adani Group. They

"During discussions with

top Sri Lanka official.

Verbal assurance

On Sunday, stakeholders including traders from both the nations - raised the issue of stoppage of trade and district administrative officials to resolve the dead-

While there have been no written assurances from the local administration in West Bengal, sources said, has verbally communicated to follow standard operating procedures which include taking precautions, maintaining social distancing norms, sanitisation of vehicles, regular medical test of drivers and workers

Trade resumed from June 7 onwards after the lock-

and so on.

PALAK SHAH

The process for appointing the next SEBI chief is likely to gather pace. The formal interview of potential candidates will be held on July 15, sources told BusinessLine.

The three-year term of the incumbent SEBI Chairman Ajay Tyagi ended in February. However, he was given a sixmonth extension as the government had imposed a lockdown due to the Covid-19

pandemic. Chakraborty, Former Secretary in the Department of Economic Affairs, is the top candidate for the job, according to sources.

Chakraborty, a 1985 batch Gujarat cadre India Administrative Service (IAS) officer, retired in April. He has served on the SEBI board as a government representative.

Other top bureaucrats in the reckoning are Injeti

ficer of the Odisha cadre, who likely to be interviewed, the retired on May 31, and sources said. Ramesh Abhishek, the 1982-**Extension possible** batch IAS officer of the Bihar

Interview to choose next SEBI chief likely on July 15

The Finance Ministry is also looking at the option of giving an 18-month extension to the current Chairman, Tyagi, given the uncertainty around the pandemic and its impact on the markets.

An advertisement for the post of SEBI chief was issued in January and candidates were asked to apply.

The Government can also

select a candidate who has not applied. The SEBI Chairman is appointed based on the recommendations of the Financial Sector Regulatory Appointments Search Committee (FSRASC).

Currently, the process of appointment will be led by Rajiv Gauba, Union Cabinet Secretary, who heads the FS-RASC. The process may also involve Pramod Kumar Mishra, Principal Secretary, PMO and Tarun Bajaj, Secret-

IDFC FIRST

IDFC FIRST Bank Limited

(formerly IDFC Bank Limited) Tel: + 91 22 7132 5500; Fax: +91 22 2654 0354

Website: www.idfcfirstbank.com; E-mail: bank.info@idfcfirstbank.com Registered Office: KRM Towers, 7th Floor, No. 1 Harrington Road, Chetpet, Chennai - 600 031, Tamil Nadu, India. Tel: + 91 44 4564 4000; Fax: +91 44 4564 4022 Corporate Office: Naman Chambers, C-32, G-Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051, Maharashtra, India. **Tel:** + 91 22 7132 5500; **Fax:** +91 22 2654 0354

NOTICE OF 6[™] ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the Sixth (6th) Annual General Meeting ('AGM') of the Members of IDFC FIRST Bank Limited ('the Bank') will be held on Thursday, July 30, 2020 at 11:00 a.m. Indian Standard Time ('IST'), through Video Conferencing ('VC') or Other Audio-Visual Means ('OAVM'), in compliance with the applicable provisions of the Companies Act. 2013 (the 'Act') and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ('SEBI') (Listing Obligations and Disclosure Requirements) Regulations. 2015. as amended ('SEBI Listing Regulations') read with General Circular No 14/2020 dated April 08, 2020, General Circular No 17/2020 dated April 13, 2020 and General Circular No.20/2020 dated May 05, 2020 issued by Ministry of Corporate Affairs ('MCA') and SEBI vide its Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 (collectively referred as 'Relevant Circulars'), to transact the business as set out in the Notice of the AGM dated June 22, 2020. Members will be able to attend the AGM through VC/ OAVM or view the live webcast of AGM provided at https://www.evoting.nsdl.com. Members attending the AGM through VC/ OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act.

being sent through electronic mode to all those Members whose e-mail addresses are registered with the Bank/ Registrar and Share Transfer Agent ('RTA') or with the Depository Participant(s). The requisite documents $shall also available on the Bank's website at \underline{www.idfc first bank.com/Investor-relation/all-annual-reports \\and the algorithm of the bank's website at \underline{www.idfc first bank.com/Investor-relation/all-annual-reports \\and the bank of the bank's website at \underline{www.idfc first bank.com/Investor-relation/all-annual-reports \\and the bank of the bank's website at \underline{www.idfc first bank.com/Investor-relation/all-annual-reports \\and the bank of the bank's website at \underline{www.idfc first bank.com/Investor-relation/all-annual-reports \\and the bank of the b$ website of National Securities Depository Limited ('**NSDL**') at <u>https://www.evoting.nsdl.com</u>. The same shall also displayed on the websites of the respective Stock Exchanges viz. BSE Limited at <u>www.bseindia.com</u> and National Stock Exchange of India Limited at www.nseindia.com. In compliance with Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and

In compliance with the Relevant Circulars, the Notice of the AGM along with the Annual Report 2019-20, is

Administration) Rules, 2014, as amended, Regulation 44 of the SEBI Listing Regulations and Relevant Circulars, the Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system ('e-voting') provided by NSDL. The voting rights of Members shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Bank as on Wednesday, July 22, 2020 ("Cut-off Date") The Remote e-voting commences on Saturday, July 25, 2020 at 9:00 a.m. (IST) and ends on Wednesday, July

29, 2020 at 5:00 p.m. (IST). The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Those Members, who will be present in the AGM through VC/ OAVM facility and have not cast their votes on the Resolutions through Remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through E-voting during the AGM. The Members who have cast their votes by Remote e-voting prior to the AGM $may also \ attend/participate \ in the AGM \ through \ VC/OAVM \ but \ shall \ not \ be \ entitled \ to \ cast \ their \ votes \ again.$

(i) Process for Members whose e-mail addresses are not registered for obtaining Annual Report/ login credentials for E-Voting and updation of bank account; & (ii) Manner of Registering/updating e-mail ids:

1. Physical Holding | Send a request to the RTA of the Bank. KFIN at einward.ris@kfintech.com

		providing Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAAR (self-attested scanned copy of PAN card), AADHAAR (self-attested scanned copy of Aadhaar Card) for registering e-mail address. Following additional details need to be provided in case of updating Bank Account Details: a) Name and Branch of the Bank in which you wish to receive the dividend, b) The Bank Account type, c) Bank Account Number allotted by their banks after implementation of Core Banking Solutions. d) 9-digit MICR Code Number, and e) 11-digit IFSC Code. f) A scanned copy of the cancelled cheque bearing the name of the first shareholder.
2.	Demat Holding	Please contact your Depository Participant (DP) and register your email address and bank account details in your demat account, as per the process advised by your DP.

(iii) Manner of casting votes through Electronic means:

Place: Mumbai

Date: July 05, 2020

The eligible Members will have an opportunity to cast their votes remotely on the businesses as set forth in the AGM Notice through Remote e-voting as well as the E-voting system during the AGM, as stated above. Any person, who acquires shares of the Bank and becomes a Member of the Bank after the Notice has been sent electronically by the Bank and holds shares as on the Cut-off Date, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if he/she is already registered with NSDL for Remote e-voting then he/she can use his/her existing User ID and password for casting the vote. Detailed procedure for Remote e voting/E-voting is provided in the AGM Notice.

In case of any queries relating to Remote e-voting, please refer the Frequently Asked Questions ('FAQs') and Evoting User Manual for Shareholders available at the Downloads section of www.evoting.nsdl.com or contact at toll free no.: 1800-222-990 or send a request to evoting@nsdl.co.in. In case of any grievances connected with the facility for voting by electronic means, please contact Ms. Pallavi Mhatre, Manager, NSDL, 4th Floor, 'A' Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai 400 013. E-mail evoting@nsdl.co.in/pallavid@nsdl.co.in, Tel: 91 22 2499 4545/ 1800-222-990.

Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote through Remote e-voting or through E-voting during

By order of the Board of Directors

Satish Gaikwad

Despite safeguard duty, India bought 20% more solar modules, cells from China in FY20

The All India Solar Industries Association (AISIA) has written to

the PMO seeking higher Cus-

toms duty, to counter dumping

of solar PV modules by China.

Hitesh Doshi, Chairman, AISIA, told BusinessLine: "We want the safeguard duty on modules and cells to continue for another three years," said Doshi. AISIA is asking the government to impose at least 50 per cent of Basic Customs Duty from July 1, 2020 for modules and from July 1, 2022 for cells. "This will give enough time to build cell manufacturing capacities in India and will also bring in investments into India especially for cell production."

Also, this will help domestic manufacturers transition from assembly to value-addition across the whole manufacturing chain.

AISIA also pointed out that duties on raw materials such as glass, steel, aluminium and others, make the local product expensive.

and project building (EPC) contractors have said that it is Import of solar modules/cells

India bought 20 per cent more solar modules and cells from China in 2019-20 compared with the previous year, in volume terms – showing that the 15 per cent safeguard duty that was applicable for that year was not effective.

India imported 405 million units last year compared with 336 million in the year before. However, because the prices of modules and cells fell, India's imports of the Chinese modules cost only \$1.23 billion in 2019-20, compared with \$1.69 billion in the previous year. The volumetric increase il-

lustrates that Indian companies only bought more from China. In fact, imports from China outstripped India's total imports of modules and cells, which grew in volume terms by 16.7 per cent in 2019-20 over 2018-19.

The decline in the import bill was therefore only be-

Imports from \$billion ₹ crore Units'000 Growth % \$billion Units'000 Growth % 2.159 15,105 681,742 26.71 1.69 336,426 -9.59 2017-18 3.837 24,720 538,031 45.26 3.42 372,112 32.39 21,422 370,390 281,061 3.196 10.868 73,086 9.15

cause the module and cell prices continued to fall. In 2018, when modules cost around 26 US cents a Wattpeak, many experts predicted prices to fall to around 18 cents in five years — prices have fallen to that level in just two

In 2018, the government of India imposed 25 per cent safeguard duty on solar modules and cells (cells are assembled to make modules) imported from China and a few other countries, applicable for one year from July 30, 2018 to July 29, 2019. The rate of duty would decline to 20 per cent and 15 per cent for the next two

half-year periods. The currently applicable

safeguard duty of 15 per cent would expire this month. The government has said that it would bring in basic customs duty of 25 per cent for one year and 40 per cent after one year - a level that many Indian module manufacturers, such as Waaree, Adani Solar and Sur-

ana Solar, feel is inadequate. Data show (see table) that when the safeguard duty was 25 per cent, imports from China fell, but when it stood reduced to 15 per cent, it didn't stop imports. Many developers

going to be a tough task to desist buying from China, given the compelling economics of it. Chinese prices are set to fall further, due to the glut caused Covid-19-induced slowdown.

Bikesh Ogra, Global CEO and Director, Sterling & Wilson Solar, which builds solar plants for energy companies, says that if one looked dispassionately, it would be very difficult not to buy from China. "They (the Chinese) have created a giant ecosystem," Ogra told Business Line, stressing however that it was still necessary for India to promote local manufacturing.

Indian manufacturers have said that unless there is assured adequate protection for many years, it would be difficult for them to make a case for investing in module and cell manufacturing.

Kerala Co-operative Milk Marketing Federation Ltd. Milma Bhavan, Pattom P.O, Trivandrum-695004 Ph:9447354053, 0471 2786442, E-mail: projects@milma.com E-TENDER NOTICE : No.454/PC:CE/CI(FL)/MLP/2020 Bid reference Name of work : Supply of cast iron tiles for Malappuram Dairy Project, Moorkanad, Malappuram. :www.etenders.kerala.gov.in, 01.07.2020 Bid submission :Before 14.45 hrs on 23.07.2020 Detailed tender notice available in website www.milma.com

Mumbai spared possible repeat of 2005 floods Gujarat coast, and a strong and the intense monsoon

VINSON KURIAN

Thiruvananthapuram, July 5 Emerging evidence suggests that a mid-tropospheric cyclonic circulation (MTC) was operating behind the enhanced rainfall event over Mumbai, South Gujarat and Saurashtra during the past couple of days, offering a throwback to the evolution of the historic rainfall and floods in 2005.

The India Meteorological Department (IMD) had located the MTC off the Gujarat coast and has been tracking it after it triggered a spike in rainfall amounts over the adjoining region.

Strong convergence zone Research has shown that act-

ive monsoon conditions over North Konkan (including Mumbai) are usually associated with a trough off the West Coast, low/depression over the North Bay, presence of an MTC off the North Maharashtra-South pressure gradient along the coast.

The prominent missing link this year was the lessthan-active conditions in the Bay, according to experts. As such, the Gujarat-Kutch zone of convergence is among the major 17 zones embedded in the oriental (South-West Asian monsoon) and susceptible to flare-ups from MTCs period-

Cyclonic circulation in Bay A cyclonic circulation lies

over the West-Central and adjoining North-West Bay off North Coastal Andhra Pradesh and South Odisha, which is capable of pumping in the south-easterly monsoon winds from the Bay into the land-based monsoon trough that connects East India with North-West India.

The IMD has said that the low over Coastal Saurashtra

flows will feed into each other, allowing the low to become more marked (intensified) by Monday. It stands to gain also from the presence, though truncated, of an offshore trough from South Gujarat to Karnataka.

Rains, thundershowers

The IMD has forecast fairly widespread to widespread rainfall with isolated heavy to very heavy falls over Gujarat during next 3-4 days and over Konkan and Goa till Monday.

BusinessLine

Disclaimer: Readers are requested to verify bisclaimer: Reducts are requested to verify & make appropriate enquiries to satisfy themselves about the veracity of an advertisement before responding to any published in this newspaper. THG PUBLISHING PVT LTD., the Publisher & Chapter of this powerpage and one patterns. PUBLISHING PVT LTD, the Publisher & Owner of this newspaper, does not vouch for the authenticity of any advertisement or advertiser or for any of the advertiser's products and/or services. In no event can the Owner, Publisher, Printer, Editor, Director/s, Employees of this newspaper/ company be held responsible/liable in any manner whatsoever for any claims and/or damages for advertisements in this newspaper.

BusinessLine CLASSIFIED Ka Kamco ala Agro Machinery Corporation Ltd **BUSINESS OFFER** (A Govt. of Kerala undertaking) SHARES / INVESTMENTS FOR LOW Risk Nifty Option Calls-Contact 9844791237

TO ADVERTISE PLEASE CONTACT

: 044 - 28575711

Coimbatore : 0422 - 2212572 : 0452 - 2528497 Madurai : 0431 - 2302801 Puducherry : 0413 - 2224111 BusinessLine

TENDER NOTICE E-TENDER NOTICE KAMCO/MTLS/ GT /20-21/13 Supply Of WoodenBoxe KAMCO/MTLS/ GT / 20-21/17 Supply Of ToolKits KAMCO/MTLS/ BOM Supply of Bearings KAMCO/MTLS/ BOM | Supply of Investment | Castings | KAMCO/MTLS/BOM Supply of MSC Rods & KAMCO/MTLS/BOM Supply of Machined Components Visit our website www.kamcoindia.com www. etenders. kerala. gov.in

06/07/2020

For IDFC FIRST Bank Limited

Head - Legal & Company Secretary

சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

தி.மு.க.வின் அரசியல் பித்தலாட்டம்: அமைச்சர் உதயகுமார் கண்டனம்

2ஜி வழக்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு தேடித்தந்த ராஜா, முதல்வரை பற்றி பேச தகுதி இல்லை

மதுரை, ஜூலை 6– சாத்தான்குளம் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணையை தி.மு.க. எதிர்ப்பது அவர்களது அரசியல் பித்தலாட்டத்தை காட்டுகிறது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரையில் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சாத்தான்குளத்தில் நம்மோடு உயிர்கள் இரண்டு பறிபோயிருக்கின்றன. அது மிகவும் வருந்தத்தக்கது, வேதனையானது. அதுபோன்ற நிகழ்வு ஒரு நாட்டிலே மட்டுமல்ல, உலகத்திலே எங்கும் இந்த நடைபெறக்கூடாது, அதுதான் எல்லோருடைய எண்ணமும். ஆனால், அந்த நிகழ்வு குறித்து, முதலமைச்சரின் உரிய வழிகாட்டுதலின்படி அனைத்து நடவடிக்கைகளும<u>்</u> எடுக்கப்பட்டு . வருகிறது**.**

குறிப்பாக இதில் நாம் முக்கியமாக வேண்டியது நீதிமன்றம், *கவனிக்*க நீதியரசர்கள் உரிய வழிகாட்டுதலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம், நீதியரசர்கள் கொடுக்கின்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், ஒரு நிமிடம்கூட தாமதமில்லாமல் நிலைநாட்டுகின்ற நீதியை பாதையிலே முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள<u>ை</u> வருகின்றார் எடுத்து எல்லோரும் அறிந்தது

அதில் இன்றைக்கு திமுகவினுடைய கொள்கை செயலாளர் பரப்புச் குறித்து செய்து சிபிஐ விசாரணை முதலமைச்சரை விமர்சனம் ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வழக்கறிஞர், எல்லோரும் என்று நினைத்திருந்தோம். அவர் இன்றைக்கு கொடுத்திருக்கின்ற அறிக்கையை பார்க்கும்போது. அவர் வடிகட்டிய, அதற்கு மேலே நான் சொல்வதற்கு அரசியல் நாகரிகம் கருதி நான் அதைச் சொல்ல விரும்பவில்லை.

தி.மு.க. ஆட்சியில் நடந்தது என்ன**?**

ஆட்சியில் ஆகவே, தி.மு.க. சென்னை 19.2.2009 அன்று உயர்நீதிமன்றத்தில் வரலாறு காணாத வன்முறை வெடித்தது. காவல்துறை யினருக்கும், வழக்கறிஞர்களுக்கு மிடையே மோதல் ஏற்பட்டு உயர்நீதிமன்றமே போர்க்களமானது. சம்பவக்கில். நீதியரசர் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம்

குறித்து அப்போதைய திமுக அரசு விசாரணை மேற்கொண்டதை தமிழ்நாடு அறியும்.

அதேபோல, குட்கா வழக்கு என்று சொல்கிறார்களே, அது குறித்து, சிபிஐ விசாரணை வேண்டுமென்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. குட்கா வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்திலே மூன்று முறை பேசினார். மேலும் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று பாரதப் பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கின்றார்.

தமிழ்நாடு அதேபோல பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை எதிர்க்கட்சித் வேண்டுமென்று கலைவர் ஸ்டாலின் 17.5.2018ல் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். அதேபோல, தாதுமணல் குவாரியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி 24.7.2018 அன்று அறிக்கை வெளியிட்டார்.

அதேபோல, நீட் தேர்வில் ஆள் மாறாட்ட முறைகேடு, ஆகவே, வெளிநாட்டு தரகர்களுக்கு தொடர்பு இருக்கும், இதற்கு சிபிஐ விசாரணை தேவை என்று 3.10.2019 அன்று எதிர்க்கட்சித் அறிக்கை தலைவர் வெளிட்டார். அதேபோல ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென்று 4.12.2018 அன்று எதிர்க்கட்சித் வெளியிட்டார். தலைவர் அறிக்கை வரிசையிலே. எத்தனை எதிர்க்கட்சித் தலைவர் முறை விசாரணை வேண்டுமென்று சிபிஐ கேட்டிருக்கின்றார்?

ஜெயராஜ், சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் இறந்ததை கொலை விசாரித்து வழக்காக முறையாக நிலைநாட்டுகிற நடவடிக்கைய<u>ை</u> இன்றைக்கு எடுத்து வருகின்றோம். ஆனால், தமிழக அரசு முறையாக நடவடி**க்**கை சிபிஐ எடுக்கவில்லை என்றால் விசாரணை கேட்டு திமுக வழக்கு தாக்கல் செய்யும் என்று 27.6.2020 எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

ராஜாவுக்கு தகுதி இல்லை செயலாளர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக்கொண்டு, புத்தனின் மறு அவதாரம் போல பேசுகிறார். இந்திய உடைய பெருமையை சீர்குலைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் 1.74 லட்சம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியே இருக்கக்கூடிய ஒருவர், சட்டம் பயின்றவர், நன்றாக அறிவுள்ளவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இன்றைக்கு அதிமேதாவி போல அறிக்கையை வெளியிட்டு, முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி, ராஜாவுக்கு எந்த வகையிலும் இல்லை.

இன்று அவர் குற்றம்சாட்டுவது வேதம் ஓதுவது போல் சாத்தான் இருக்கிறது. ஆகவே சிபிஐ விசாரணை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர், தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ளாரா? அல்லது அவரே வெளியிட்டுள்ளாரா, தெரியவில்லை. நமக்கு எதற்கெடுத்தாலும் மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லை, எங்களுக்கு சிபிஜ விசாரணை தான் தேவை என்று பல சந்தர்ப்பங்களில் திராவிட முன்னேற்ற கழகமும் அதன் தலைமையும் வெளியிட்டுள்ளதை அறிக்கை *தமிழ்நாட்*டு மக்கள் அறிவார்கள்.

சிபிஐ விசாரணையை எதிர்ப்பது ஏன்

நாள் அரசியல் இத்தனை களத்தில் காணாமல் போன, இன்று உலகத்தால் தலைகுனிந்து நிற்க கூடிய அவமானத்தை ஒட்டுமொத்த தேடித்தந்தவர் தமிழினத்திற்கும் அழைக்கப்படுகின்ற ппғп, சிபிஐ விசாரணை வேண்டாம் என்று பேசியது வேடிக்கையாக உள்ளது. 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் முறையீட்டில் தண்டனை கிடைக்கும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

சாத்தான்குளம் சம்பவத்தில் செய்தவர்கள் இருந்தாலும், புரட்சித் தலைவர் வழிவந்த, அம்மாவின் மற்றும் அம்மாவின் அரசை தலைமைதாங்கி வழி நட**த்**துகிற முதலமைச்சர் நடவடிக்கை -சட்டப்படி எடுக்க வேண்டும் என்றுதான், சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை இவ்வழக்கை நேரடியாக விசாரித்து வருவதால் உயர் நீதிமன்ற கிளையின் ஒப்புதலோடு இவ்வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று தெளிவாக

அவர் தெரிவித்திருக்கின்றார். அரசியல் பித்தலாட்டம்

சிபிஜ மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பதில் சொன்னதை நீங்கள் இருந்தே அரசியல் உங்கள் பித்தலாட்டம் தெரிகிறது. தமிழ்நாடு அரசு சாத்தான்குளம் வழக்கை முறையில் சரியான விசாரணை மேற்கொள்வதால் சத்தியத்தின் பக்கம் விசாரணை சென்று கொண்டிருப்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன்னுடைய எரிச்சலை _____ வெளிப்படுத்தியுள்ளது பேட்டியில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இதுபோன்ற ராஜா பேட்டி . கொள்ள கொடுப்பதை நிறுத்திக் முதலமைச்சரின் வேண்டும். செல்வாக்கு, புகழ், நிதானம், அறிவாற்றல், நிர்வாகத் திறமை, தொலைநோக்குப் மதிநுட்பம், பார்வை, கருணை உள்ளத்தைக் கண்டு வயிற்றிலே வாந்தி எடுத்ததாக தான் அவருடைய அறிக்கை இருக்கிறது, அவருடைய அறிக்கை ஆரோக்கிய

TVS`

அறிக்கையாக மான என்பதை இல்லை நான் கண்டனமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

சித்த மருத்துவம், பிளாஸ்மா உள்பட

தமிழகத்தில் கொரோனாவுக்கு 12 வகையான சிகிச்சை

தமிழகத்தில் மருத்துவம், பிளாஸ்மா உள்பட கொரோனாவுக்கு 12 வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை போரூரில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகரா**ட்**சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. 25ந்தேதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 9 ஆயிரத்து 509 தெருக்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்கள் எண்ணிக்கை தற்போது 8 ஆயிரத்து 402 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை முகாமில் நடத்தப்பட்ட காய்ச்சல் லட்சத்துக்கும் அதிகமானோர் கொண்டுள்ளனர். அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து ஆயிரம் நபர்களின் இதுவரை 32 மாதிரிகள் மற்றும் ரத்த பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. 'பிளாஸ்மா' சிகிச்சை மூலம் சென்னையில் அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். எனவே 'பிளாஸ்மா' வங்கி ஆரம்பிக்கப்பட்டு 'பிளாஸ்மா' கொடையாளர்களை, பதிவு அதில் செய்வதற்கான

நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ENROLMENT NOTICE

After 10 days of the publication of this notice and

within three months there after. I

A.Bhavana Sudhan, S/o.R.Arul

aged 29 years, permanently residing at No.46, Gandhi Street

Otten Kudirai) Karaima Nagar

Kundrathur, Chennai –600 069

Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu

bar council building, high cour campus, chennai-600 104.

objections may notify the same to

பொது அறிவிப்பு

பாதுயக்களுக்கு அறிவிப்பது என்ன

வன்றால் எனது கட்சிக்காரர் திரு. போவ

நேசராஜன் த⁄ிப் ஜார்ஜ் ஸ்டீபன்.சுதவு எண் 43/20. ராஜேஸ்வரி தெரு.மேத்தா நகர்

சன்னை-600 029. என்ற விலாசத்தில்

சித்து வருகிறார். அவர் கடந்த 30.01.2020

குகி அன்று அவர் பெயரில் உள்ள காலி

ழக்கரிஞரிடம் ஆவணங்களை காண்பிக் வேண்டி அவர் தன்னிடம் பணிபுரியுப் இரு.ந.தீலிப்குமார் தூப், தீ.நந்தகோபால்

ரபரை மேத்தா நகரிலிருந்து அண்ணா நக

ரை 147A பேருந்தில் பயணம் செய்து

வள்ளை நிற கார்ட்டன் கைப்பைய் மற்று

அதில் இருந்த அசல் ஆவகளங்கள் மற்றும்

அதன் நகல்கள் ஒரு செட்டும் சோத்து தொலைத்துவிட்டார். இந்த சொத்து

(அ).காஞ்சியரம் மாவட்டம், செங்கல்யட்டு பகின

புதிய சர்லே என்:244/15க்கு விஸ்த்திரணா

4190 சதுநடிகளுக்கு உண்டான சொற்றின்

அசல் ஆவண்டங்கள் 1.கத்த னிக்கிரைய

பத்திரம் ஆவண எண்:2194/2011, 2.பொது

(ஆ).காஞ்சிழரம் மாவட்டம்.ஸ்ரீமெரும்பத்தூ

வட்டம் சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த

ானே கண்.55*7*-க்கு விள்த்திரணர் 1800

சதுரடிகளுக்கு உண்டான சொத்தின் அசல்

டிவணங்கள் 3.சுத்த விக்கிரைய பத்திரம் அண் எண். 12287*[*2008, 4.கி**வர**ய பத்திரர்

ு முவணா எண்..478/1999, 5. பொது அதிகா

னந்து அகல் உலகளுக்குள் எண்.2194*12*011

578/2012, 12287/2008, 478/1999, 1313/2009

ஆகிய ஐந்து அசல் ஆவணங்கள் தொலைந்து

யலதை கண்டு எடுத்தவர்கள். இந்த விள<mark>ம்பரம் வெளியான 10 தினங்களுக்குள</mark>்

த்கண் மழகவரியில் தொடர்பு கொள்எ

Daleel Ullah Khan

Mobile: 9841181784

No.43/20 Raieswari Street

Metha Nagar, Chennai- 600029

அதிகார பத்திரம் ஆணை எ**ன்** 578/2012

ரைட்டம். ஸ்ரீபெரும்பத்தூர் வட்டம் ஸ்ரீபெரும் பத்தூர் சார்பதிவக அலுவலகம், வ சால் சிராமத்தைச் சேர்ந்த சர்வே எண்.244/13

மேற்படி பின்வருமாறு:

13வது மெயின் ரோடு பேருந்து நிலையர்

விற்பணை செய்ய அவரு

A.Bhavana Sudhan

ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி



வென்டிலேட்டரை பொருத்தவரை 10 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 180 வென்டிலேட்டரில் 5 சதவீதம் பயன்படுத்தப்படுவது இல்லை. தேவையை பொருத்தே நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பயன்படுக்கி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில்

வல்லுநர்கள் மூலம் கொரோனாவுக்கு பிளாஸ்மா, சித்த மருத்துவம் உள்ளிட்ட 12 வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை அனைத்து மருத்துவமனை மற்றும் மையங்களிலும் உள்ளது. கூடுதலாக கொரோனா மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

மருத்துவ

புதுச்சேரி, ஜூலை 6– புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கட<u>ந்த</u>ுள்ளது

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் நேற்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆக இருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் ஒரேநாளில் இன்று மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனாவுக்கு 484 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 448 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

IDFC FIRST

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்

(முன்னர் ஐடிஎப்சி பேங்க் லிமிடெட்) CIN: L65110TN2014PLC097792

Tel: + 91 22 7132 5500; Fax: +91 22 2654 0354

Website: www.idfcfirstbank.com; E-mail; bank.info@idfcfirstbank.com பதிவு அலுவலகம்: கேஆர்எம் டவர், 7வது தளம், எண். 1, ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை–600 031, தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: + 91 44 4564 4000; Fax: +91 44 4564 4022 கார்பொரேட் அலுவலகம்: நாமன் சேம்பாஸ், C-32, G-பிளாக், பந்தரா-குர்லா காம்ப்ளக்ஸ், பந்தரா (கிழக்கு), மும்பை–400 051, மகாராஷ்டிரா இந்தியா. தொலைபேசி: + 91 22 7132 5500; Fax: +91 22 2654 0354

வேது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தகவல்

கம்பெனிகள் சட்டம் 2013ன் ('சட்டம்') பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் திருத்தப்பட்ட செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (''SEBI'') (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா ("SEBI") (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, ('செயி பட்டியல் விதிகள்'), பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் (''MCA'') வெளியிடப்பட்ட ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட பொது சுற்றநிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றநிக்கை எண். 20/2020 மற்றும் மே 12, 2020 தேதியிட்ட செற்றநிக்கை எண். 17/2020, மே 05, 2020 தேதியிட்ட பொது சுற்றநிக்கை எண். 20/2020 மற்றும் மே 12, 2020 தேதியிட்ட செற்டயின் சுற்றநிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79ன்படி, (கூட்டாக "தொடர்புடைய சுற்றநிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) ஜூன் 22 2020 தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்டம் அலுவல்களை செயல்படுத்த ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டின் ஆறாவது (6வது) வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") வீடியோ கான்பரன்சில் ("VC") அல்லது பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ("OAVM") மூலமாக வியாழக்கிழமை, ஐூலை 30, 2020 அன்று இந்திய நேரப்படி (TST') காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. VC/OAVM மூலமாக உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தை காணலாம். அல்லது https://www.evoting.nsdi.comல் அளிக்கப்பட்டுள்ள நேதை மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தல் பங்கேற்கலாம் அரி 103ன் கீழ் குறைந்தபட்ச எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கையை கணக்கிடுவதற்காக VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கைய் மங்கேற்கம் உறுப்பினர்கள் கணக்கிடப்படுவார்கள். பங்கேற்கும் உறுப்பினர்கள் கணக்கிடப்படுவார்கள்.

தொடர்புடைய சுற்றறிக்கைகளை கடைப்பிடிக்கும் வகையில், வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2019–20

ஆண்டறிக்கை ஆகியவை வங்கி/பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் ('RTA') அல்லது டெடாசிட்டரி பங்கேற்பாளரிடம் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னணு முறையில் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள் வங்கியின் வலைதளம் www.idfcfirstbank.com/investor-relation/all-annualreports மற்றும் நேஷனல் செக்யூரிடீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (**'NSDL')** வலைதளம் https://www.evoting.nsdl.com ஆகியவற்றில் உள்ளது. அவை சம்பந்தப்பட்ட பங்குச் சந்தைகளின் வலைதளம் அதாவது பிஎஸ்இ லிமிடெட் வலைதளம் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா வலைதளம் www.rseindia.com ஆகியவற்றில் உள்ளது. சட்டப்பிரிவு 108 மற்றும் திருத்தப்பட்ட கம்பெனி (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014—ன் விதி 20 மற்றும் செபி பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைளின் விதி 4-4ண்படி, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ள அனைத்து தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் மின்னணு வாக்கு முறையை ('e-voting') உபயோகித்து வாக்களிக்கும்

உரிமைக்கு தேவையான வசதிகளை கம்பெனி அளித்துள்ளது. **புதன்கிழமை, ஜூலை 22, 2020 அன்று ("கட் ஆப்** தேதி") அன்று வங்கியின் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்துள்ள சமபங்குகளின் விகிதத்தில் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமை இருக்கும். தொலைதூர வாக்குப்பதிவு சனிக்கிழமை ஐூலை 25, 2020 அன்று காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) துவங்கி **புதன்கிழமை, ஜூலை 29, 2020 அன்று மாலை 5.00 மணிக்கு** (இந்திய நேரப்படி) முடிவடைகிறது. அதன்பின்னர் மின்னணு முறை வாக்குப்பதிவை என்எஸ்டிஎல் செயலிழக்க செய்துவிடும். VC/OAVM வசதி மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆஜராகும் உறுப்பினாகள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலமாக தீர்மானங்கள் மீது . எிக்காதவர்கள் மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாதவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு

வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்க தகுதி உடையவாகள் ஆவர். வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM வசதி மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆஜராகலாம்/ பங்கேற்கலாம் ஆனால் மறுபடியும் வாக்களிக்க உரிமை கிடையாது. (i) மின்னணு வாக்குப்பதிவிற்கான லாகிங் சான்றிதழ்கள் /ஆண்டறிக்கை பெறுவதற்காக இமெயில் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கான செயல்முறை மற்றும் வங்கி கணக்கை புதுப்பித்தல் மற்றும் (ii) மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்தல்/புதுப்பித்தல்.

பிசிக்கல் ஹோல்டிங் போலியோ எண், பங்குதாரர் பெயர், ஸ்கேன் செய்யப்பட்ட பங்கு சான்றிதழ் நகல் (முன் மற்றும் பின்பக்கம்) PAN (பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), AADHAR (ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட ் ____ ஸ்கேன் நகல்) ஆகியவற்றுடன் இமெயில் முகவரியை பதிவு செய்ய ஒரு கோரிக்கையை வங்கியின் ஆர்டிஏ, KFINன் அவர்களுக்கு einward.ris@kfintech.comக்கு அனுப்ப வங்கி கணக்கு விவாங்களை பகுப்பிக்க கீம்க்கண்ட கூடுதல் விவாங்களை அளிக்க ஏ) நீங்கள் டிவிடெண்ட் பெற விரும்பும் வங்கி மற்றும் கிளையின் பெயர் பி) வங்கி கணக்கு வகை சி) கோர் பேங்கிங் சொல்யூஷன்களை அமல்படுத்திய பின்னர் அவர்களின் வங்கிகளால் ஒதுக்கப்பட்ட வங்கி கணக்கு எண் டி) 9 இலக்க MICR குறியீடு எண், மற்றும் இ) 11 இலக்க IFSC குறியீடு.

(டிபி) தொடர்பு கொண்டு உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் வங்கி கணக்கு விவாங்களை உங்கள் டிமேட் கணக்கில் பகிவ செய்யங்கள்.

(iii) மின்னணு வழிமுறைகள் மூலம் வாக்களிக்கும் முறை:

டீமேட் ஹோல்டிங்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்கள் மீது தொலைதூர வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு முறையில் தகுதி உள்ள உறுப்பினர்கள் வாக்களிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அநிவிப்பு அனுப்பிய பின்னர் வங்கியின் பங்குகளை பெற்று வங்கியின் உறுப்பினரான ஒரு நபருக்கு வங்கியினால் மின்னணு முறையில் அனுப்பப்பட்டுள்ளது மற்றும் கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ளவர்கள் evoting@nsdl. co.inக்கு கோரிக்கை அனுப்பி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம். எனினும், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்காக அவர் ஏற்கனவே என்எஸ்டிஎல்—லில் பதிவு செய்திருந்தால், அவரது தற்போதைய உபயோக ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு/மின்னணு வாக்குப்பதிவிற்கான விரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின், அது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவு மற்றும் www.evoting.nsdl.comன் படியிறக்க பிரிவில் உள்ள பங்குதாரர்களுக்கான உபயோக கையேட்டை பார்வையிடலாம் அல்லது 1800-222-990 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது evoting@nsdl. co.inக்கு ஒரு கோரிக்கையை அனுப்பலாம். மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால், அது குறித்து Ms. பல்லவி மஹாத்ரே, மேலாளர், என்எஸ்டிஎல், 4வது தளம், 'ஏ' விங், டிரேட் வோல்ட், கமலா மில்ஸ் காம்பவுண்ட், சேனாபதி பாபட் மார்க், லோயர் பரேல், மும்பை 400 013. மின்னஞ்சல்: evoting@nsdl.co.in/ pallavid@nsdl.co.in, தொலைபேசி: 91 22 24994545 / 1800-222-99ல் அணுக வேண்டும்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் குறிப்பாக, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்தும் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நடக்கும்போது தோலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்கும் முறை குறித்தும் கவனமாக படிக்குமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இயக்குனர்கள் குழுவின் ஆணைப்படி

எப்) முதல் பங்குதாரரின் பெயரைக் கொண்ட ரத்து செய்யப்பட்ட காசோலையின்

உங்கள் டிபி அறிவுறுத்திய செயல்முறையின் படி, உங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரை

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டுக்காக ஒப்பம்/– சதிஷ் கெய்க்வாட் தலைவர்–சட்டம் மற்றும் கம்பெனி செயலாளர்

பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார். தாசில்தார் சிவசுப்பிரமணியம் மற்றும் பலர் உள்ளனர்.

டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பதிவு அலுவகைம் : எண்.249-A, அம்புஜம்மாள் ரோடு, ஆஃப் டிடிகே ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018. தொலைபேசி : +91-44-4200 5200, தொலைநகல் : +91-44-22257577

CIN: L30007TN1995PLC032941 மின்னஞ்சல்: investorservices@tvs-e.in இணையதளம்: www.tvs-e.in அன்பார்ந்த உறுப்பினர்களே.

1. கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் சுற்று அறினிக்கை எண். 14/2020, 17/2020 மற்றும் 20/2020 ஆகியண முறையே ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020 மற்றும் மே 5, 2020 தேதியிட்டது மற்றும் செபி சுற்று விபரம் எண். SEB/HO/CFD/CMD1/CIR/P/2020/79 மே 12, 2020 தேதியில் வெளியிடப்பட்ட செபி சுற்றுக்கைகள் மற்றும் செபி (பட்டியல் SEBIROUCPULAND INCREPIZOZUP'9 மே 12, 2020 தேதுயில் வெளியிடப்பட்ட செப் சுற்றுக்கைகள் மற்றும் செப் புட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2018 மற்றும் அதன் கீழ் உள்ள விதிகள் மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013–ல் பொருந்தக்கூடிய விதிகளின்படி ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் ஆலூகாமல் காணொளி காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் ("OAVM") டி.விஎஸ் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ("The Company") மூலமாக கம்பெனியின் 25–வது வருடாந்திர பொதுக்கூட்டம் சனிக்கிழமை ஆகஸ்ட் 8, 2020 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

2019–20ம் நிதியாண்டுக்கான கம்பெனியின் நிதிநிலை அநிக்கைகள் (வருடாந்திர அநிக்கை) ஆகியவை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும். காணொளி காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் ("OAVM") மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் இணையலாம் மற்றும் வழ்முறைகள் (OAVin) முலம் மட்டும் வருடாந்திர பொதிக்கட்டத்தல் உறுப்படைகள் இணையலாம் மற்றம் பங்கேற்கலாம். மின்னனு வாக்குப் பதிவு மூலமாக வாக்களித்தல் அல்லது தொலைதூர மின்னனு வாக்குப் பதிவின் மூலம் பங்கேற்க மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இணைவதற்கான வழிகாட்டுதல்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் அளிக்கப்பட்டுள்ளது அல்லது வருடாந்திர பொதுக்கட்டத்தில் உறுப்பினர்கள் மின்னனு வாக்களிப்பு செய்யலாம். கம்பெனியில் அல்லது டெபாசிட்டரி பங்கேற்பாளர் (டெபாசிட்டரி) ஆகியோரிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தவர்களுக்கு இவை எலக்ட்ரானிக் முறையில் அனுப்பி வைக்கப்படும்.

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனி / டெபாசிட்டரியிடம் மின்னஞ்சல் காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனி / டொரிட்டரியிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாதவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களை investorsevicese(vs-e.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி 25வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பின் நகல்கள், வருடாந்திர அறிக்கை மற்றும் அல்லது மின்னனு வாக்குப்பதிவு உள்பட காணொளி காட்சி ('VC') மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஆடியோ விஷுவை வழிமுறைகள் ('OAVM') மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இணைவதற்கான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். உங்களது பெயர், ஃபோலியோ எண், முழு முகவரி, பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டு கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம், பங்கு சான்றுகளின் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின் பக்கம்), சுய சான்றுளிக்கப்பட்ட முகவரிக்காக ஓட்டுனர் உரிமை / பாஸ்போர்ட் / வங்கி அறிக்கை / ஆதார் ஆகியவற்றின் சுயசான்றளிக்கப்பட்ட செய்யப்பட்ட நகல்கள் இணைக்கப்பட வெண்டும்.

. 25வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் 2019–20ம் ஆண்டுக்கான விவரங்களை கம்பெனியின் இணையதளமான www.lvs-e.in-ம், மற்றும் ஸ்டாக் எக்சேஞ்சுகளின் அதாவது பிஎஸ்இ லிமிடெட், நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட்டின் இணையதளங்களான www.bseindia.com, www.nseindia.com மற்றும் NSDL அதாவது https://www.evoting.nsdl.com-ம்

கம்பெணிகள் சட்டம் 2013 பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக காணொளி காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ("OAVM") மூலம் பங்கேற்கும் உறுப்பிணக்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கம்பெனிகள் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் செபி சுற்றறிக்க கம்பெனியின் அனைத்து உறுப்பினர்களின் நலனுக்காக மேற்கண்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

05.07.2020

K. சந்தோஷ் கம்பெணி செயலாள

கடைசி வரை பக்கவாதத்திற்கு விழவே கடையாதா? யார் சொன்னது?

வாருங்கள் கீன்றே... விரைவில்* குணமடைய!!

AM[₩]L

ANIRUDHA MEDICAL ORGANISATION PRIVATE LIMITED 55, Chowdry Nagar Main Road, Valasaravakkam, Chennai-600087.PH: 044 - 42690201, 24860700, 23634450 email: info@amol.co, helpdesk@amol.co

Week days: 07.00 am - 10.00 pm & Week ends: 06.00 am - 09.00 pm

9094044422 / 9094744422

இடம்: மும்பை தேதி: ஜூலை 05, 2020